

உடனடி வெளியீட்டுக்காக

## ப்ராம்ப்ட்டன் நகர நிர்வாகம் துணை மேயர் என்னும் பதவியை ஏற்படுத்தியுள்ளது

ப்ராம்ப்ட்டன், ON (ஏப்ரல் 6, 2022) – ப்ராம்ப்ட்டன் நகர நிர்வாகமானது, துணை மேயர் என்னும் பதவியை ஏற்படுத்தியுள்ளது: இது நகர சபை மற்றும் இதர குழு கூட்டங்களில் மேயர் இல்லாத சமயத்தில் அவர் சார்பாக இவர் தலைமையேற்கவும் மற்றும் சம்பிரதாயம் சார்ந்த மற்றும் பொதுமக்கள் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்குமெயாகும்.

துணை மேயர் பதவி இரு பிரிவுகளாக பிரிக்கப்படும்; இதன்படி, நகரின் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளை பிரதிநிதித்துவம் செய்வார்கள். வார்டுகள் 7 மற்றும் 8 க்கான பிராந்திய கவுன்சிலராகிய பேட் ஃபோர்ட்டினி கிழக்கு ப்ராம்ப்ட்டனையும், வார்டுகள் 3 மற்றும் 4 க்கான பிராந்திய கவுன்சிலராகிய மார்ட்டின் மெட்ய்ரோஸ் அவர்கள் மேற்கு ப்ராம்ப்ட்டனையும் தற்போதைய கவுன்சிலின் ஆயுட்காலத்திற்கு பிரதிநிதித்துவம் செய்வார்கள்.

முன்னதாக 2004ஆம் ஆண்டு பிராம்ப்ட்டன் நகர நடைமுறைச் சட்டம் 160 இன் கீழ், மேயர் இல்லாத சமயத்தில், கவுன்சில் மற்றும் பிற குழுக் கூட்டங்களுக்குத் தலைமை தாங்குவதற்கும், சம்பிரதாயம் சார்ந்த மற்றும் பொதுமக்களுக்கான நிகழ்ச்சிப் பணிகளை மேற்கொள்வதற்கும், அப்போதைக்கு செயல்படும் ஒரு மேயராக ஒருவர் நியமிக்கப்பட்டார். முன்னதாக அனைத்து கவுன்சிலர்களையும் உள்ளேர்த்து மாதாந்திர சுழற்சி பட்டியல் வரையறுக்கப்பட்டது; இதில் சுழற்சிமுறையில் தலைமையேற்கும் இந்தப் பணி நிறைவேற்றப்பட்டது. மேயர் மற்றும் துணை மேயர் இருவரும் இல்லாத பட்சத்தில், அப்போதைக்கு செயல்படும் ஒரு மேயராக ஒருவர் தொடர்ந்து கூட்டங்களுக்கு தலைமை தாங்குவார் மற்றும் நகரத்தின் சார்பாக நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வார்.

ப்ராம்ப்ட்டன் நகரசபை மற்றும் குழுக்கள் பற்றிய மேலும் தகவல்களை [Brampton.ca](http://Brampton.ca) யில் காணலாம்

### அறிஞர் கூற்றுக்கள்

"நமது நகரம் முழுவதிலுமாக வசிப்பவர்களின் தேவைகளை நிறைவேற்ற ப்ராம்ப்ட்டன் சிட்டி கவுன்சில் கூட்டாக உறுதியூண்டுள்ளது. கிழக்கு ப்ராம்ப்ட்டன் சார்பாக துணை மேயராக பணியாற்றுவதில் நான் பரவசமடைகிறேன், மேலும் சம்பிரதாயங்கள் மற்றும் குடிமை நிகழ்வுகளில் எங்கள் சமூகத்தை சந்திக்க எதிர்நோக்கி காத்திருக்கிறேன்."

- பேட் ஃபோர்ட்டினி, பிராந்திய கவுன்சிலர், வார்டுகள் 7 & 8; துணை மேயர், ப்ராம்ப்ட்டன் நகரம்

“நாம் ஒன்றாகச் சேர்ந்து, கவுன்சில் நகர வணிகத்தை நடத்துவதற்கும் நமது சமூகத்திற்கு சேவை செய்வதற்கும் ப்ராம்ப்ட்டன் நகர நிர்வாகம் பேரார்வத்தை பகிர்ந்து கொள்கிறது. மேற்கு ப்ராம்ப்ட்டனுக்கு துணை மேயராக என்னைப் பிரதிநிதித்துவப்படுத்துவதில் நான் பெருமைப்படுகிறேன், மேலும் இந்த பதவியில் இருந்தபடி, நமது நகரத்திற்கு தொடர்ந்து சேவை செய்ய ஆவலுடன் காத்திருக்கிறேன்.”

- மார்ட்டின் மெட்ய்ரோஸ், பிராந்திய கவுன்சிலர், வார்டுகள் 3 & 4; துணை மேயர், ப்ராம்ப்ட்டன் நகரம்

-30-

கனடா நாட்டில் மிக விரைவாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றான ப்ராம்ப்ட்டன் தன் வசத்தில் 700,000 மக்களையும் 75,000 வணிக அமைப்புக்களையும் கொண்டிருக்கிறது. நாங்கள் செய்யும் ஒவ்வொரு காரியத்திலும் பொதுமக்களை மனத்தில் வைத்தே செய்கின்றோம். பலதரப்பட்ட சமுதாயத்தினர் எங்களுக்கு வலு சேர்க்கின்றனர், முதலீட்டை நாங்கள் ஈர்க்கிறோம், தொழில்நுட்பரீதியில் மற்றும், சுற்றுச்சூழல்ரீதியிலான புதுமைப் படைத்தலில் முன்னணி வகிப்பதற்கான பயணத்தில் நாங்கள் சென்றுகொண்டிருக்கிறோம். பாதுகாப்பான, நிலைத்து நிற்கவல்ல மற்றும் வெற்றிகரமான ஆரோக்கியமிக்க ஒரு நகரைக் கட்டமைப்பதற்கான வளர்ச்சிப்பாதையில் நாங்கள் பங்கு வகிக்கிறோம். Twitter, Facebook, மற்றும் Instagram ஆகியவற்றில் எங்களுடன் இணையுங்கள். [www.brampton.ca](http://www.brampton.ca) இல் இன்னும் தெரிந்துகொள்ளுங்கள்.

#### ஊடக தொடர்பு

ப்ராம்ப்ட்டன் நகர பன்முக கலாச்சார ஊடகம்

[multiculturalmedia@brampton.ca](mailto:multiculturalmedia@brampton.ca)